

காட்டுத்தீக்குத் தயாராதல



தீ சூடானது!

வெப்பம், சுடர்களை விடக் கூடுதல் ஆபத்தானது. அறை வெப்பநிலை பார்வைக்கு தெரியும்படி 600 டிகிரி வரை உயரலாம். மிகச் சூடான இந்தக் காற்றை உள்ளிழுத்தால், அது உங்கள் நுரையீரலைச் சுட்டுவிடலாம், உங்கள் உடைகளை உருக்கி உங்கள் தோலில் ஒட்டச்செய்யலாம்.



ஆக்சி
ஜன்

உலர்ந்த அல்லது காய்ந்த
மரங்கள், செடி, கொடிகள்
நிறைந்த ஓர் இடம்

ஒரு
தீப்பொறி

காட்டுத்தீக்கு
உகந்த சூழ்நிலை

தீ விரைவில் பரவக்கூடியது!

ஒரு சிறிய தீ சுடரானது 30 விநாடிகளுக்குள் மிகப் பெரிய தீயாக மாறிவிடலாம். தீச்சுடர்கள் சில நிமிடங்களில் ஒரு வீட்டை சூழ்ந்துவிடலாம்

தீ கரிய நிறத்தில் இருக்கும்!

தீ ஒளிமயமாகத் தொடங்குகிறது. ஆனால், விரைவில் அது கரும்புகை மற்றும் முழு இருளை உருவாக்குகிறது.

தீ ஆபத்தானது!

தீ சுடரைவிட, தீயால் உண்டாகும் புகை மற்றும் நச்சு வாயுக்கள் பெரும்பாலானவர்களை கொல்கின்றன. தீ உடன் தொடர்புடைய மரணங்களுக்கான முதன்மைக் காரணம், மூச்சுத்திணறல்தான்.

நினைவிருக்கட்டும், நீங்கள் ஆபத்தில் இருப்பதாக உணர்ந்தால், உடனடியாக அங்கிருந்து விலகிச் சென்றுவிடவும் எச்சரிக்கை எதுவும் வரும் என்று காத்திருக்க வேண்டாம்!

காட்டுத்தீ எச்சரிக்கைகள் மற்றும் நீங்கள் செய்ய வேண்டியவை:

சிவப்புக் கொடி எச்சரிக்கை - எச்சரிக்கையாக இருங்கள்



தீ (உலர்வான, வெப்பமான, காற்று வீசும்) சூழல்களில் ஏற்படுகின்றன.

- ✓ செய்திகள், அரசாங்க இணையத் தளங்கள் மற்றும் இந்தக் கவண்டியின் எச்சரிக்கை அமைப்பாகிய "Alert SCC" மூலம் உங்கள் சுற்றுப்புறங்கள் குறித்து விழிப்புடன் இருக்கவும். உள்நுழைய: www.alertscc.com
- ✓ எச்சரிக்கை குறித்து உங்களுக்குக் கேட்பதை உறுதிசெய்ய, தொலைபேசியின் ஒலி அளவை அதிகரிக்கவும்.
- ✓ உங்கள் நகர நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு, அவர்களுடைய வெளியேற்றத் திட்டங்கள் மற்றும் நீங்கள் எங்கு செல்ல வேண்டும் என்பது பற்றி கேளுங்கள்.
- ✓ உங்கள் வீட்டின் அருகில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள் இருந்தால் அவற்றை அகற்றவும், கூரை மற்றும் வடிகால்களிலிருந்து உலர்ந்த இலைகளை அகற்றவும், வெளியிலுள்ள துளைகளை மூடவும்.

வெளியேற்றச் செயல்பாட்டு எச்சரிக்கை - தயாராக இருங்கள்.



தீ அருகில் உள்ளது. காற்றுத் தரக் குறைபாடுகள் உங்களை எளிதில் பாதிக்கும் என்றால், உங்களுக்குக் கூடுதல் நேரம் தேவை என்றால், அல்லது உங்களிடம் பெரிய விலங்குகள் இருந்தால், அந்த இடத்தை விட்டு உடனே வெளியேறிவிடவும்.

- ✓ விலங்குகள் மற்றும் குழந்தைகளை வெளியேற்ற செயல்பாட்டிற்குத் தயார் செய்யவும்.
- ✓ வீட்டில் வசிக்காத குடும்ப உறுப்பினர்களுடன் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவும் மற்றும் உங்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை எச்சரிக்கவும்.
- ✓ தேவையான ஆவணங்கள் மற்றும் தனிப்பட்ட தேவைகளை நிறைவுசெய்யும் பொருட்களைப் பைகளில் போட்டுத் தயாராக வைக்கவும்.
- ✓ நீங்கள் வெளியேற வேண்டும் என்றால், எங்கு செல்வீர்கள் மற்றும் எப்படிச் செல்வீர்கள் என்பதையும் திட்டமிடவும். உங்கள் வாகனங்களில் குறைந்தது பாதியளவு எரிபொருள் நிரப்பவும் அல்லது வேறு வகைப் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யவும்.

வெளியேற்ற ஆணை - இப்போது வெளியேறவும்!




தீ நெருங்கிவிட்டது. நீங்கள் ஆபத்தில் இருக்கிறீர்கள். பைகளை நிரப்புவதற்கு அல்லது தயார் ஆவதற்கு உங்களுக்கு நேரம் இல்லை. இப்போதே இந்தப் பகுதியிலிருந்து வெளியேற்ற செயல்பாட்டை மேற்கொள்ளவும்!

- ✓ வெளியில் செல்லும்போது, கதவுகளையும் சாளரங்களையும் மூடி வைக்கவும்.
- ✓ வீட்டிற்கு உட்புறம் மற்றும் வெளிப்புறம் விளக்குகளை எரிய விடவும். தீயணைப்பு வீரர்கள் உங்கள் வீட்டைப் பார்ப்பதற்கு இது உதவும்.
- ✓ விலங்குகள் அனைத்தையும் உங்களுடன் அழைத்துச் செல்லவும்.
- ✓ நீங்கள் எப்போது கிளம்புகிறீர்கள், எங்கு செல்கிறீர்கள் என்பதை யாருக்காவது தெரியப்படுத்தவும்.

காட்டுத்தீயின்போது வெளியேற்றச் செயல்பாடு: எதிர்பார்க்க வேண்டியவை



உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள். காட்டுத்தீயின்போது வெளியேறுதலில் எதையெல்லாம் எதிர்பார்க்கலாம் என்று நீங்கள் தெரிந்துகொண்டால், அது உங்களுக்கு உடலளவிலும் மனதளவிலும் தயாராவதற்கு உதவியாக இருக்கும்.



வெளியேறுதலின்போது நீங்கள் இவற்றை எதிர்பார்க்கலாம்:

- தீ விபத்தை அறிந்தவுடன் முதலில் அதை எதிர்கொள்ள ஒளிரும் விளக்குகளுடன் சைரன் சத்தமிடும் வாகனங்களில் பலர் வருவார்கள்.
- வழக்கத்துக்கு மாறான போக்குவரத்து நெரிசல்
- ! இயன்றபோதெல்லாம் ஒரே காலைப் பலர் பகிர்ந்துகொள்ளவும்.
- உங்களால் ஊடுருவிப் பார்க்க இயலாத அடர்ந்த கரும்புகை.
- ! எச்சரிக்கையுடன் வாகனம் ஓட்டவும்!

வெளியேற்ற செயல்பாட்டின்போது நீங்கள் கீழ்க்கண்டவற்றை மேற்கொள்ளலாம்:

- விழுந்த மரங்கள், கம்பங்கள் மற்றும் கம்பிகள்.
- ! அறுந்து விழுந்த மின்சார கம்பிகளின் மீது வாகனங்களை ஓட்ட வேண்டாம்.
- தகவல்தொடர்புப் பிரச்சனைகள்
- ! அழைப்புகளுக்குப் பதிலாக, உரைச் செய்திகளைப் பயன்படுத்தவும், உள்ளூர் அழைப்புகளுக்குப் பதிலாக, வெளியூர்/வெளி மாநில அழைப்புகளைப் பயன்படுத்தவும்.
- ATM-கள் மற்றும் பிற சேவைகள் மூடப்பட்டிருக்கும்.
- ! உங்களுக்கு வெளியேற்றச் செயல்பாட்டு எச்சரிக்கை அல்லது சிவப்புக் கொடி எச்சரிக்கை வரும்போது பணம் எடுத்துக்கொள்ளவும், எரிபொருள் நிரப்பிக்கொள்ளவும், வெளியேற்றச் செயல்பாட்டு ஆணை வரும்வரை காத்திருக்க வேண்டாம்.

நீங்கள் பொது தங்குமிடம் ஒன்றுக்குச் செல்ல வேண்டும் என்றால், நினைவில் கொள்ள வேண்டியவை:

- இந்த இடங்களில் பலர் இருப்பார்கள்; தனியாக இருக்க போதிய இடவசதி இருக்காது; இந்த இடங்களில் போதை மருந்துகள், மது அல்லது ஆயுதங்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
- இங்கு சேவை விலங்குகள் வரவேற்கப்படுகின்றன, செல்ல விலங்குகளுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. கூண்டு மற்றும் தடுப்பு மருந்துப் பதிவுகள் உள்ளிட்ட பொருட்களை மறக்காமல் கொண்டு செல்லவும்.
- உங்களுடைய குடியேற்ற நிலை அல்லது வருவாய் எதுவாக இருந்தாலும் சரி, இந்த இடங்கள் பேரிடர் தகவல் மற்றும் உதவிக்கான உங்கள் உரிமையை ஆதரிக்கின்றன, நீங்கள் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு மொழியில் அவற்றை வழங்குகின்றன.

வீட்டுக்குத் திரும்பாதீர்கள். பின்வருவனவற்றின் மூலம் கிடைக்கும் தகவல்களை கவனிக்கவும்:

- ✓ உள்ளூர் வானொலிகள் மற்றும் TV செய்திகளைக் கேட்டல்
- ✓ உள்ளூர் அரசாங்க இணையத்தளங்கள், அவர்களுடைய சமூக ஊடகங்கள் மற்றும் பிற நம்பக்கூடிய வளங்களைப் பார்த்து ஆதரவு வளங்களைப் பெறுவது.
- ✓ காப்பீட்டு நிறுவனங்களைத் தொடர்புகொள்ளவும்.
- ✓ தகவல்கள் மற்றும் வளங்களை வழங்கும் உள்ளூர் நிறுவனங்கள்.
- ✓ காற்றின் தரத்தைக் கண்காணிக்கவும்.


காட்டுத்தீக்கு எப்படித் தயாராவது?



மேலும்
தகவல்கள்:
cadresv.org/wildfire



வெளியேற்றச் செயல்பாட்டு சூழல் வந்தால் என்ன செய்வது என்று திட்டமிடவும், அந்த நேரத்தில் உங்களுடன் கொண்டுசெல்வதற்காக ஒரு பையைத் தயாராக வைத்திருங்கள். தயாராகும்போது, 6 P-க்களைக் கருத்தில் கொள்ளவும்:



உங்கள் வீட்டைச் சுற்றியிருக்கும் இடத்தில் காட்டுத்தீ பரவாதபடி அந்த இடத்தைச் சுத்தம் செய்யவும்.

- ✓ உங்கள் கூரையில் இலைகள், ஊசிகள் மற்றும் பிற குப்பைகள் இல்லாதபடி தூய்மைப்படுத்தவும்.
- ✓ அனைத்து கட்டிடங்களின் கீழ்ப்புறம் மற்றும் அவற்றைச் சுற்றி 5 அடி தொலைவிற்கு எரியக்கூடிய பொருட்களை நீக்கவும்.
- ✓ ஒழுங்கற்று வளர்ந்திருக்கும் மரங்களை மட்டும் விட்டுவிட்டு மற்றவற்றை நீக்கவும், புற்களை வெட்டவும். கட்டிடங்களிலிருந்து 30 அடி தூரத்திற்குள் குடில்கள் மற்றும் மரக்குவியல்களை வைக்க வேண்டாம்.
- ✓ வாய்ப்பிருந்தால், தீயை தடுக்கின்ற கட்டுமானப் பொருட்கள் மற்றும் முன்புற நிலப்பகுதியை சரிவாக உருவாக்கவும் மற்றும் தீ விபத்து ஏற்பட்டால் தானாக நீரைத் தெளிக்கக்கூடிய ஸ்பிரிங்க்ளர் அமைப்பை நிறுவவும்.

உதவிக்கு வருபவர்கள் உங்கள் வீட்டை அணுக போதுமான இடவசதி இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்

- ✓ உங்கள் வீட்டின் எண் நடைபாதைக் கல்லில் தெளிவாகத் தெரிகிறதா என்பதைப் பார்க்கவும். பெரிய மற்றும் அவசர நிலையில் உதவும் வாகனங்கள் உங்கள் வீட்டுப் பகுதிக்குள் நுழைய இயலுமா என்பதைப் பார்க்கவும். அதாவது, உங்களுடைய வீட்டின் முன்புறம் உள்ள பகுதியில் 12+ அடி அகலத்திலான நுழைவாயில் இருக்க வேண்டும்.
- ✓ உங்கள் கேட்டின் குறியீட்டைத் தீயணைப்புத் துறையில் பதிவுசெய்யவும். அல்லது, ஒரு Knox Box (உங்கள் கதவில் நிறுவக்கூடிய ஒரு முதன்மைப் பெட்டி மற்றும் சாவி) நிறுவுவதுபற்றி அவர்களுடன் பேசவும்.

மேலும் அறிக:

- <https://www.oakhillfiresafe.org/defensible-space>
- <https://www.fire.ca.gov/dspace/>

PEOPLE (மக்கள்) – வெளியேற்றச் செயல்பாட்டின் போது, உங்கள் வீட்டில் உள்ள உறுப்பினர்களுக்கு என்னவெல்லாம் தேவைப்படும்? (எகா: போக்குவரத்து உடைகள், கழிப்பறைப் பொருட்கள், செல் ஃபோன், உணவு, தண்ணீர், ரொக்கப் பணம் போன்றவை).

PETS (செல்லப் பிராணிகள்) – வெளியேற்றச் செயல்பாட்டின்போது, உங்கள் செல்லப் பிராணிகளுக்கு என்னவெல்லாம் தேவைப்படும்? (எகா: கூண்டு, கழுத்துப் பட்டை, உணவு, தடுப்பு மருந்துப் பதிவுகள், பொம்மைகள், நீர் போன்றவை). வெளியேற்றச் செயல்பாட்டின்போது உங்கள் செல்லப் பிராணி எவ்வாறு எதிர்வினையாற்றும்?

PRESCRIPTIONS (மருந்துகள்) – உங்களுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகள் என்னென்ன? அந்த மருந்துகளைக் குளிர்ப்பதன் பெட்டியில் வைக்க வேண்டுமா? அந்தக் கருவிகளுக்கு மின்சாரம் அல்லது பேட்டரிகள் தேவையா?

PAPERS (ஆவணங்கள்) – நீங்கள் வீட்டை விட்டு வெளியே இருக்கும்போது அல்லது, உங்கள் வீடு சேதமடைந்திருந்தால் உங்களுக்கு தேவையான ஆவணங்கள் யாவை? (எகா: காப்பீடு, ID, பத்திரங்கள், திருமணச் சான்றிதழ், மருந்துப் பட்டியல் போன்றவை.)

PERSONAL NEEDS (தனிப்பட்ட தேவைகள்) – வெளியேற்றச் செயல்பாட்டின்போது உங்களுக்கோ, உங்கள் வீட்டில் உள்ள மற்றொருவருக்கோ ஏதேனும் கூடுதல் தேவைகள் இருக்குமா? (எகா: போக்குவரத்து, வெளியேற்றச் செயல்பாட்டில் உதவி, முக்கிய மருந்துகள், கருவிகள் மற்றும் சேவைகள் போன்றவற்றுக்கு மாற்றுகள்.)

PRICELESS ITEMS (விலைமதிப்பிட இயலாத பொருட்கள்) – ஒருவேளை, நீங்கள் வெளியேற்றப்பட்டிருக்கும்போது உங்கள் வீடு சேதமடைந்தால், அதில் நீங்கள் சில பொருட்களைக் காப்பாற்றலாம் என்றால், அவை என்னவாக இருக்கும்? (எகா: பரம்பரைப் பொருட்கள், படங்கள் போன்றவை)

மேலும் தெரிந்துகொள்ளவும்

- <https://www.readyforwildfire.org/prepare-for-wildfire/>
- <https://www.ready.gov/kit>

காட்டுத்தீ ஏற்படும்போது அதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்



காட்டுத்தீ உங்கள் வீட்டிற்கு அச்சுறுத்தலை உண்டாக்கினால்



வெளியேறும்படி உங்களிடம் சொல்லப்பட்டால் (வெளியேற்றச் செயல்பாட்டு ஆணை வழங்கப்பட்டால்) அல்லது உங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளதாக நீங்கள் உணர்ந்தால், அங்கிருந்து வெளியேறவும். நிலைமை பாதுகாப்பாக உள்ளது என்று அலுவலர்கள் சொல்லும்வரை திரும்பி வர வேண்டாம்.

வெளியேற்றச் செயல்பாட்டு எச்சரிக்கையைப் பெற்றவுடன்

- உங்கள் வீட்டிலிருந்து 5 அடி தொலைவு வரையுள்ள பகுதிகளில், தீப்பற்றக்கூடிய பொருட்களை நீக்கவும்.
- உள்முற்றத்தில் உள்ள பர்னிச்சர்களை வீட்டுக்குள்ளே எடுத்து வைக்கவும்.
- உங்கள் காரை வெளிநோக்கிப் பார்த்தபடி நிறுத்தவும். அதில் குறைந்தது பாதியளவு எரிபொருள் நிரம்பியிருக்க வேண்டும். காரினுள் உங்களுடைய வெளியேற்றச் செயல்பாட்டு கிட் தயாராக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். அல்லது, வேறு போக்குவரத்துக்குத் திட்டமிடவும்.
- தோட்டக் குழாயை வெளிப்புறமுள்ள தண்ணீர்க் குழாய்களுடன் இணைக்கவும்.

நீங்கள் வெளியேறுகிறீர்கள் என்றால்:

- வீட்டிற்கு உட்புறம் மற்றும் வெளிப்புறம் விளக்குகளை எரிய விடவும். தீயணைப்பு வீரர்கள் உங்கள் வீட்டைப் பார்ப்பதற்கு இது உதவும்.
- வெளியேற்றச் செயல்பாட்டின்போது அனைத்துச் சாளரங்கள்/கதவுகளையும் மூடிவிடவும், குளிர்வதன வசதியை அணைத்துவிடவும்.
- நீளமான கால்சட்டைகள், முழுக்கை சட்டை, கனமான காலணிகள் அல்லது பூட்ஸ், தொப்பி, N95 மாஸ்க் மற்றும் கண்ணாடிகளை அணியவும்

நீங்கள் மாட்டிக்கொண்டீர்கள் என்றால்



- நீங்கள் ஒரு கட்டிடம் அல்லது வாகனத்திற்குள் இருக்கிறீர்கள் என்றால், அது மற்ற சூழ்நிலைகளைவிடக் கூடுதல் பாதுகாப்பானது.
- கீழ் நோக்கிய சரிவு பகுதிக்கு செல்லவும், காற்று வீசும் திசைக்கு எதிராகச் செல்லவும், செடி, கொடி, மரங்கள் அதிகம் இல்லாத அல்லது, அவை முற்றிலும் இல்லாத, காலியான இடங்களுக்குச் செல்லவும். அகன்ற சாலைகள், வாகன நிறுத்துமிடங்கள் போன்ற பகுதிகளைத் தேடவும்.
- இயன்றால், உங்கள் காரைச் சாலையில் விட்டுவிட்டுச் செல்ல வேண்டும். சாலை திரும்பும் இடத்தில் வாகனத்தை நிறுத்தவும். வேறு எங்கு தங்குமிடம் உள்ளது என்பதை காணவும்.
- வேறு எந்த வழியும் சரிவராது என்றால் மட்டும் காலால் நடந்து வெளியேறுதலைப் பற்றிச் சிந்திக்கவும்.

புகையிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும்

புகை உங்கள் கண்களை பாதிக்கலாம், உங்கள் சுவாச அமைப்பிற்கு எரிச்சலூட்டலாம், நாள்பட்ட இதய மற்றும் நுரையீரல் நோய்களை மேலும் மோசமாக்கலாம்.

- புகை பற்றிய செய்திகள் அல்லது சுகாதார எச்சரிக்கைகளைக் கேட்கவும் மற்றும் கவனிக்கவும். உள்ளூர்க் காற்றுத் தர அறிக்கைகளைக் கூர்ந்து கவனிக்கவும்.
- ஒரு பாதுகாப்பான இடத்தின் உட்புறம் தங்கவும் அல்லது, புகையின் அடர்த்தி குறைவாக உள்ள ஒரு சமூகக் கட்டிடத்திற்குச் செல்லவும்.
- வெளிப்புற புகை உள்ளே வந்துவிடாதபடி சாளரங்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்கவும், அதன்மூலம் உட்புற காற்று தூய்மையானதாக இருக்கும். உங்கள் வீடு அல்லது காரில் உள்ள குளிர்வதனக் கருவியின் மறுசுழற்சி அல்லது மறு-சுழற்றுதல் முறையைப் பயன்படுத்தவும்.
- எரியக் கூடிய, அதன்மூலம் வீட்டிற்குள் காற்று மாசு அதிகமாகக்கூடிய எதையும் பயன்படுத்த வேண்டாம். எடுத்துக்காட்டாக, மெழுகுவர்த்திகள், குளிர் காயும் வசதிகள், எரிவாயு அடுப்புகள் போன்றவை. வாக்குவம் கிளீனரைப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், அது உங்கள் வீட்டிற்குள் இருக்கும் தூசுக்கள் மற்றும் சிறிய பொருட்களை பறக்க வைக்கும்.
- உங்கள் மூச்சுக்காற்றின் வழியாக துகள்கள் உள்ளே சென்றுவிடாமல் தடுப்பதற்கு N95 மாஸ்க்களைப் பயன்படுத்தவும்.
- நீங்கள் வாகனம் ஓட்டுகிறீர்கள் என்றால், காரில் உள்ள சாளரங்கள் மற்றும் காற்றுத் துளைகளை மூடி விடவும்.
- புகை உங்களுக்குக் கூடுதல் சிரமத்தை உண்டாக்கும் என்றால், முன்கூட்டியே வெளியேறி விடவும்.
- வீட்டுக்குள் பயன்படுத்தும் காற்று வடிகட்டி வாங்குவதுபற்றி அல்லது பெட்டி விசிறி வடிகட்டி ஒன்றைச் செய்வதுபற்றிச் சிந்திக்கவும்.

மேலும் அறிய, இங்கு பார்க்கவும்:

<https://www.airnow.gov/>

<https://cadresv.org/resources/air-quality/>